

சிறப்புக் குறிப்பு - 19

முக்கிய பொருளாதாரக் கொள்கை மாற்றங்களும் வழிமுறைகளும்: 2005 - 2006

உண்மைத் துறை

- 03 சனவரி 2005 - சிறப்பு அடிப்படை நிகழ்ச்சித் திட்டங்களில் பங்கேற்ற வேலையற்ற பட்டதாரிகள் (42588) பயிற்சியாளர்களாக (முறை சார்ந்த பயிற்சி) அமைச்சுக்களில் இணைத்துக் கொள்ளப்பட்டனர்.
- 04 சனவரி 2005 - இலங்கை புகைவண்டித் திணைக்களத்தினை மீள நிறுவுவதற்காக இலங்கை புகைவண்டி அதிகார சபை (தள்ளுபடி) மசோதாவிற்கு பாராளுமன்றம் ஒப்புதலளித்தது.
- 15 மார்ச்சு 2005 - வேலையாட்களின் தொழிலினை முடிவுறுத்துகின்ற (சிறப்பு ஏற்பாடுகள்) திருத்தச் சட்டத்தின் கீழ் தொழில் ஆணையாளர், நாயகத்தினால் புதிய இழப்பீட்டுச் சூத்திரமொன்று அரசு வர்த்தமானியில் பிரகரிக்கப்பட்டது.
- 30 மார்ச்சு 2005 - சிறிய நடுத்தர தொழில் முயற்சிகள் துறையின் அபிவிருத்திக்காக அரசாங்கத்தினால் புதிய வங்கியொன்று நிறுவப்பட்டது.
- 01 ஏப்பிரல் 2005 - அரசு ஊழியர்களுக்காக அரசாங்கம் வீடமைப்புக் கடன்திட்டமொன்றினைத் தொடங்கியது. வளமாக்கி உதவுதொகைப் பெறுமதி மெற்றிக் தொன்னொன்றிற்கு ரூ.23,000 இலிருந்து மெற்றிக் தொன்னொன்றிற்கு ரூ.22,000 இற்கு கீழ்நோக்கி திருத்தப்பட்டது.
- 04 மே 2005 - பெற்றோல், டீசல், மண்ணெண்ணெய் என்பனவற்றின் சில்லறை விலைகள் ரூ.6.00, ரூ.4.00 மற்றும் ரூ.3.00 இனால் முறையே லீற்றருக்கு ரூ.74.00 இற்கும் ரூ.46.00 இற்கும் ரூ.28.50 இற்கும் அதிகரிக்கப்பட்டன.
- 01 யூன் 2005 - ஊவா வெலசு பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது.
- 05 யூன் 2005 - பெற்றோல், டீசல் மற்றும் மண்ணெண்ணெயின் சில்லறை விலைகள் ரூ.6.00, ரூ.4.00, ரூ.2.00இனால் முறையே ரூ.80.00 இற்கும் ரூ.50 இற்கும் ரூ.30.50 அதிகரிக்கப்பட்டது.
- 10 யூன் 2005 - பயணிகள் பேரூந்துக் கட்டணம் 15 சதவீதத்தினால் அதிகரிக்கப்பட்டது.
- 23 யூன் 2005 - தெங்கு நிலங்களை துண்டாடுவதற்கெதிராக நாடாளுமன்றத்தில் மசோதாவொன்று நிறைவேற்றப்பட்டது.
- 08 யூலை 2005 - அழகியற் கல்வி நிறுவனம் கட்டில் அரங்கியல் பல்கலைக்கழகமாக தரமுயர்த்தப்பட்டது. இலங்கையில் தாவர வலுவினை அபிவிருத்தி செய்யும் பொருட்டு வேளாண்மை வலுப் பெருந்தோட்டங்களை நிறுவும் விதத்தில் 4 ஆவது பெருந்தோட்டப் பயிராக கிலிரிசிடியாவினை
- 01 ஓகத்து 2005 - அறிமுகப்படுத்துவதற்கு அமைச்சரவை ஒப்புதலளித்தது.
- 10 ஓகத்து 2005 - புகைவண்டிக் கட்டணம் ஏறத்தாழ 50 சதவீதத்தினால் அதிகரிக்கப்பட்டது. வளமாக்கி உதவுதொகைப் பெறுமதி மெற்றிக் தொன்னொன்றிற்கு ரூ.22,000 இலிருந்து மெற்றிக் தொன்னொன்றிற்கு ரூ.23,000 இற்கு அதிகரிக்கப்பட்டது. இலங்கையில் தெங்கு உற்பத்தியை அதிகரிக்கவும் தெங்குக் கைத்தொழிலை தரமுயர்த்து
- 30 ஓகத்து 2005 - வதற்குமான கப்புறுகா நிதி மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
- 28 செப்டெம்பர் 2005 - இலங்கை போக்குவரத்து சபை மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
- நவெம்பர் 2005 - இலங்கை போக்குவரத்துச்சபை மீளநிறுவப்பட்டது. இயற்கை அனர்த்தங்களினால் பாதிப்படைந்த அனைத்து மாவட்டங்களிலும் அரசாங்கத்தின் மீள் நிர்மாணம் மற்றும் அபிவிருத்தி முயற்சிகளையும் ஏற்படுத்துவதற்கென மீள் நிர்மாணம்
- 05 திசெம்பர் 2005 - மற்றும் அபிவிருத்தி முகாமைத்துவம் நிறுவப்பட்டது. நெல் மற்றும் மரக்கறி வேளாண்மையாளர்களால் பயன்படுத்தப்பட்ட சகல வகைக்கான வளமாக்கிகளுக்குமான வளமாக்கி உதவுதொகை, 50 கிலோக்கிராம் போதி ஒன்றின் விலை
- 15 ஏப்பிரல் 2006 - ரூ.350 ஐ அடையும்வரை உயர்த்தப்பட்டது. பெற்றோல், டீசல், மற்றும் மண்ணெண்ணெயின் சில்லறை விலை லீற்றருக்கு ரூ.8 இனால் முறையே ரூ.88.00இற்கும் ரூ.58.00இற்கும் ரூ.38.50இற்கும் அதிகரிக்கப்பட்டது.

வர்த்தகம் மற்றும் தீர்வை

வெளிநாட்டுத் துறை

- 01 சனவரி 2005 - தெரிந்தெடுக்கப்பட்ட விடயங்கள் நீங்கலான அனைத்து இறக்குமதிப் பொருட்கள் மீதான சுங்கத்தீர்வை மீதான 10 சதவீத மேலதிகக் கட்டணம் 2005 திசெம்பர் 31 வரை நீடிக்கப்பட்டது.
- 03 சனவரி 2005 - அரிசி இறக்குமதி மீது விதிக்கப்பட்ட கிகிராம் ஒன்றிற்கான ரூ.9 கொண்ட தீர்வைத் தளர்த்தல்கள் 2005 சனவரி 15ஆம் நாள் வரை மேலும் நீடிக்கப்பட்டது.
- 01 மார்ச்சு 2005 - 2004 நவெம்பர் 4 ஆம் நாள் விதிக்கப்பட்ட தீர்வைக்குப் புறம்பாக, 1979 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் 14ஆம் பிரிவின் கீழ் சோளம், சாக்கலேட் மற்றும் தானிய உணவுகள் போன்ற தெரிந்தெடுக்கப்பட்ட இறக்குமதி விடயங்களின் மீது தீர்வையொன்று விதிக்கப்பட்டது.

சிறப்புக் குறிப்பு - 19 தொடர்ச்சி

- 01 யூன் 2005 - உயர்தர தொழில்நுட்பங்களுக்கு பயன்படுத்தப்படுவதற்காக புதிய பொறிகளை இறக்குமதி
- 12 யூன் 2005 - செய்வதற்காக தீர்வையற்ற சலுகைகளை வழங்குவதற்கான திட்டமொன்று உயர்தர தொழில்நுட்ப
- 30 யூன் 2005 - தேசிய தொழில் முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சினால் அறிமுகப்படுத்தப்பட்டது.
- 01 யூலை 2005 - பாகித்தான்-இலங்கை சுதந்திர வர்த்தக உடன்படிக்கை நடைமுறைப்படுத்தப்பட்டது.
- 04 ஒகத்து 2005 - கோதுமைத்தானியம் (2.5 சதவீதம்), கோதுமை மா (15 சதவீதம்) என்பனவற்றின் இறக்குமதி மீது வழங்கப்பட்ட தீர்வைத் தளர்த்தல்கள் புறக்கீடு செய்யப்பட்டன.
- 31 சனவரி 2006 - ஐரோப்பிய ஒன்றியத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட முன்னுரிமையளிக்கப்பட்ட கூட்டல் திட்டத்தின் பொதுவாக்கப்பட்ட முறையின் (GSP+) சலுகைகளைப் பெறுவதற்கு இலங்கை தகையையுடையதாயிற்று.
- 01 ஏப்பிரல் 2006 - தெரிந்தெடுக்கப்பட்ட பார ஊர்திகள் மீதான சுங்கத்தீர்வை 27.5 சதவீதத்திலிருந்து 6 சதவீதத்திற்கு குறைக்கப்பட்டது.
- கோதுமைமாவின் இறக்குமதிமீதான சுங்கத்தீர்வை 2.5 சதவீதத்திலிருந்து 15 சதவீதத்துக்கோ அல்லது கிலோக்கிராம் ஒன்றிற்கு ரூ.4.50இற்கோ அதிகரிக்கப்பட்டது. (எது கூடியதோ)
- அரிசி இறக்குமதி மீதான சுங்கத் தீர்வை கிலோக்கிராம் ஒன்றுக்கு ரூ.9 இலிருந்து கிலோக்கிராம் ஒன்றுக்கு ரூ.20 இற்கு அதிகரிக்கப்பட்டது.
- வரியை ஒழுங்காகச் செலுத்துவோருக்கு, 1500 சீசீ இற்குக் கீழுள்ள உந்து உருளிகளின் இறக்குமதி மீது தீர்வைகளின் 25 சதவீதம் வரையிலான தீர்வைச் சலுகை வழங்கப்பட்டது.

செலாவணி முகாமைத்துவம்

செலாவணி முகாமைத்துவம்

- 03சனவரி 2005 - ஏற்றுமதி பெறுகைகள் உள்அனுப்பப்படுவதனை கண்காணிப்பதற்கான திட்டமொன்று தொடங்கப்பட்டது.
- 14 பெப்பருவரி 2005 - சுனாமிக்குப் பின்னர் அரசாங்கம், அரசல்லா அமைப்புக்கள் மற்றும் ஏனையோரால் சுனாமி நிவாரண நடவடிக்கைகளுக்காக பெறப்பட்ட உட்பணவனுப்பல்களை கண்காணிப்பதற்காக புதிய திட்டமொன்று அறிமுகப்படுத்தப்பட்டதுடன் இந்நோக்கத்திற்காக "சுனாமிக்குப் பின்னரான உட்பணவனுப்பல் கணக்கு" எனத் தலைப்பிடப்பட்ட புதிய கணக்கொன்றும் அறிமுகப்படுத்தப்பட்டது.
- பெப்பருவரி 2005 - மின்னியல் நிதிய மாற்றல் அட்டைகளை தவறாகப் பயன்படுத்துவதனை தடுப்பதற்காக அத்தகைய அட்டைகள் மீதான வெளிநாட்டுச் செலாவணி கொடுப்பனவுகளைக் கண்காணிப்பதற்காக தற்போதுள்ள திட்டத்தினை வலுப்படுத்துவதற்கு பொருத்தமான வழிமுறைகளை விதந்துரைப் பதற்காக மத்திய வங்கியினால் குழுவொன்று நியமிக்கப்பட்டது.
- 08 ஏப்பிரல் 2005 - நேரில் ஏற்றுமதியாளர்கள் நேரடி ஏற்றுமதியாளர்களிடமிருந்து வெளிநாட்டு நாணயத்தில் கொடுப்பனவுகளைப் பெற்றுக்கொள்வதனை அனுமதிப்பதற்காக மறைமுக ஏற்றுமதியாளர் வெளிநாட்டு நாணயக் கணக்குகள் அறிமுகப்படுத்தப்பட்டன.
- 01 யூன் 2005 - நாணய மாற்றுனர்களின் நடத்தையினை வலுப்படுத்தி ஒழுங்குபடுத்துவதற்காகப் பின்வரும் வழிமுறைகள் எடுக்கப்பட்டன.
- நாணய மாற்றுனராகத் தகைமை பெறுவதற்குத் தேவைப்படும் வழங்கப்பட்ட மற்றும் செலுத்தப்பட்ட மூலதனத்தின் ஆகக் குறைந்த அளவு ரூ.1 மில்லியனிலிருந்து ரூ.10.0 மில்லியனிற்கு உயர்த்தப்பட்டது.
- நாணய மாற்று வியாபாரத்தினை தொடர்ந்தும் நடத்துவதற்காக தேவைப்படும் சராசரி மாதாந்த புரள்வு ஐ.அ.டொலர் 5,000 இலிருந்து ஐ.அ.டொலர் 10,000 இற்கு அல்லது அதற்கு சமமான ஏனைய மாற்றத்தக்க நாணயங்களுக்கு உயர்த்தப்பட்டது.
- 23 செத்தெம்பர் 2005 - பன்னாட்டு இலத்திரனியல் கொடுகடன், படுகடன் அல்லது ஏனைய மற்றைய நிதிய மாற்றல் அட்டைகள் என்பனவற்றிற்கெதிரான வெளிநாட்டுச் செலாவணி எடுப்பனவுகள் மீதான கண்காணிப்புத் திட்டமொன்று அறிமுகப்படுத்தப்பட்டது.

இறைத் துறை

அரசு அரசிறை

- 01 சனவரி 2005 - தெரிந்தெடுக்கப்பட்ட விடயங்களின் மீது 18 சதவீதம் கொண்ட புதிய பெறுமதிசேர் வரி விதிக்கப்பட்டது.
- வேளாண்மை விதைகள் மற்றும் மரக்கன்றுகள் முச்சில்லு வண்டிகளுக்கான குத்தகையிடல், பங்குச்சந்தைக் கொடுக்கல் வாங்கல்களுக்கான நிதியியல் பணிகள், விலங்குத்தீன் மற்றும் கூனி இறால் உணவு, கிராமப் புறங்களுக்கான மின்னூட்டல் என்பன பெறுமதிசேர் வரியிலிருந்தும் விலக்குப்பெற்றன.
- இரத்தினக்கற்கள் மற்றும் தங்கம் என்பன 15 சதவீதமான பெறுமதிசேர் வரிக்கு உட்படுத்தப்பட்டன.

சிறப்புக் குறிப்பு - 19 தொடர்ச்சி

- இரத்தினக்கல், தங்கம் மற்றும் ஆபரணங்களின் விற்பனையிலிருந்து உழைக்கப்பட்ட வருமானத்தின்
 - மீதான வரி விலக்கங்கள் நீக்கப்பட்டன. எனினும் தங்கம், இரத்தினக்கல் மற்றும் ஆபரண ஏற்றுமதிகளிலிருந்து உழைக்கப்பட்ட வருமானம் வருமான வரியிலிருந்து விலக்குப்பெற்றது.
 - உள்நாட்டு அல்லது இறக்குமதி செய்யப்பட்ட பொருள்கள் எதனையும் விற்பனை செய்யும் மொத்த விற்பனை அல்லது சில்லறை வர்த்தகங்களுக்கு பொருளாதார பணிக்கட்டணம் 1.0 சதவீதத்திலிருந்து 0.5 சதவீதத்திற்கு குறைக்கப்பட்டது.
 - எந்த ஒரு பயிர் வகையினையும் பயிரிடும் நிலத்திலிருந்து கிடைக்கும் வருமானம் அல்லது இலாபமும் பதனிடப்படாத உற்பத்திகள் போன்றவற்றின் விற்பனையும் வருமான வரியிலிருந்து விலக்களிக்கப்பட்டன.
 - பதனிடப்பட்டு ஏற்றுமதி செய்வதற்காக இறக்குமதி செய்யப்படுவனவற்றின் மீதான துறைமுக வானூர்தி நிலையத் தீர்வை 0.5 சதவீதத்திலிருந்து 0.25 சதவீதத்திற்கு குறைக்கப்பட்டது.
 - 1989 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க கலால் தீர்வை (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டம், கலால் கட்டளைச் (அத்தியாயம் 52) சட்டம், சுங்கக் கட்டளைச்சட்டம் (அத்தியாயம் 235) மற்றும் 2000 ஆம் ஆண்டின் 38 ஆம் இலக்க உள்நாட்டரசிறைச் சட்டம் (பிடித்துவைத்தல் வரி மற்றும் பங்கிலாப வரி நீங்கலாக), என்பனவற்றின் கீழ் சேகரிக்கப்பட்டத்தக்க வரிகள் மற்றும் தீர்வைகள் மீது 0.25 சதவீதம் கொண்ட சமூக பொறுப்பாண்மை தீர்வையொன்று விதிக்கப்பட்டது.
 - பங்குச் சந்தையூடாக நடத்தப்படுகின்ற ஒவ்வொரு பங்கு வர்த்தக கொடுக்கல் வாங்கல்களினதும் புரள்வின் மீது ஒவ்வொரு வாங்குநர் மற்றும் விற்பவர் மீதும் 0.2 சதவீதம் கொண்ட பங்கு கொடுக்கல் வாங்கல் தீர்வையொன்று விதிக்கப்பட்டது.
 - கட்டுமான உத்தரவாத நிதியத் தீர்வையொன்று பின்வருமாறு விதிக்கப்பட்டது.
 - ரூ.15 மில்லியனுக்கும் ரூ.50 மில்லியனுக்குமிடையில் அனைத்து கட்டுமான செயற்றிட்டங்களும் செயற்றிட்ட பெறுமதியில் 0.25 சதவீதத்தினை செலுத்துவதற்கு பொறுப்புடையனவாகும்.
 - ரூ.50 மில்லியனுக்கும் ரூ.150 மில்லியனுக்கும் இடைப்பட்ட அனைத்து கட்டுமான செயற்றிட்டங்களும் செயற்றிட்ட பெறுமதியில் 0.5 சதவீதத்தினை செலுத்தக் கடப்பாடுடையனவாகும்.
 - ரூ.150 மில்லியனுக்கு கூடுதலான அனைத்து கட்டுமானச் செயற்றிட்டங்களும் செயற்றிட்டப் பெறுமதியில் 1 சதவீதத்தினை செலுத்தக் கடப்பாடுடையனவாகும்.
 - வரி மீளாய்வு மற்றும் இணங்கியொழுதுதல் உட்பட வரி நிவாரணத்துடன் தொடர்பான வழங்குகளை விரைவுபடுத்தும் நோக்கத்திற்காக கம்பகா, கண்டி, காலி மற்றும் அநுராதபுரம் ஆகிய இடங்களில் நான்கு சிறப்பு வரி நீதிமன்றங்கள் ஏற்படுத்தப்பட்டன.
 - வரி மதிப்பீட்டாளர்களினால் அனுப்பப்பட்ட மதிப்பீடுகளுக்கு எதிராக வரி செலுத்துவோரால் செய்யப்பட்ட மேன்முறையீடுகளுக்கு தீர்வுகாணும் பொருட்டு மேன்முறையீட்டு பிரிவு ஒன்று உள்நாட்டரசிறைத் திணைக்களத்தில் ஏற்படுத்தப்பட்டது.
- 08 பெப்பருவரி 2005 - பின்வரும் மசோதாக்கள் நடாளுமன்றத்தினால் ஒப்புதலளிக்கப்பட்டன.
- நிதி மசோதா (2005 வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்ட வழிமுறைகளுக்கு சட்ட அந்தஸ்து அளிப்பதற்காக)
 - குற்றப்பணத்தினை அதிகரிக்கும் மசோதா (நாட்டில் மிகப் பயனுள்ள முறையில் சட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்காக அரசின் கடப்பாட்டினைப் பெறும் விதத்தில்)
 - பெறுமதிசேர் வரி (திருத்த) சட்டம் (2005 வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்ட வழிமுறைகளுக்கு சட்ட அந்தஸ்து வழங்குவதற்காக)
- பெப்பருவரி 2005 - வரி ஏய்ப்போரின் தகவல்களைத் திரட்டி பகுப்பாய்வு செய்வதற்காக உள்நாட்டரசிறைத் திணைக்களத்தில் தகவல் நிலையமொன்று தொழிற்படத் தொடங்கியது. இதன் மூலம் கண்காணிப்பு பொறிமுறை வலுவடைந்தது.
- 01 ஏப்பிரல் 2005 - தனியாள் வருமான வரி வீதம் பின்வருமாறு திருத்தப்பட்டது.
- | | | | |
|-----------------------|-------|-----------------------|-------|
| (1) முதல் ரூ.300,000 | இல்லை | (2) அடுத்த ரூ.200,000 | - 5% |
| (3) அடுத்த ரூ.200,000 | 10% | (4) அடுத்த ரூ.200,000 | - 15% |
| (5) அடுத்த ரூ.200,000 | - 20% | (6) அடுத்த ரூ.200,000 | - 25% |
| (7) மீதி | - 30% | | |
- தொழில் முடிவுறுத்தலின்போது கிடைக்கும் நன்மைகள் மீதான வரி பின்வருமாறு திருத்தப்பட்டது.
 - ஊழியர் சேம நிதியம், ஊழியர் நம்பிக்கை நிதியம் போன்ற தொழில் முடிவுறுத்தலின் போது கிடைக்கும் நன்மைகளுக்கு ஏற்புடைத்தான தற்போதைய ரூ.2 மில்லியன் விதிவிலக்கு 20 ஆண்டுகளுக்கு கூடுதலான காலப்பகுதிக்கான உதவி தொகைகளைக் கொண்டிருக்குமிடத்து மட்டுமே கிடைக்கத்தக்கதாக இருக்கும்.

சிறப்புக் குறிப்பு - 19 தொடர்ச்சி

- உதவு தொகைக் காலம் 20 ஆண்டுகளுக்கு குறைவாக இருக்குமிடத்து ஏற்புடைத்தான விதிவிலக்கு ரூ.1 மில்லியனுக்கு மட்டுப்படுத்தப்படும்.
- மீதிக்கு பின்வரும் சலுகை வீதங்களில் வரி விதிக்கப்படும்
 - (1) முதல் ரூ.500,000 = 5% (2) அடுத்த ரூ.500,000 = 10% (3) மீதி = 15%
- அனைத்து பங்குடமைகளினதும் பிரிக்கத்தக்க இலாபம் மற்றும் ஏனைய வருமானங்கள் மீது முன்கூட்டியே பெற்றுக்கொள்ளும் 10% வரி விதிக்கப்பட்டது.
- கம்பனி மற்றும் கம்பனிஅல்லா துறைகளுக்கு ஏற்புடைத்தான பல்வேறு கழிவுகளின் மீதும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
- இலங்கையில் உருவாக்கப்பட்ட மென்கலத்திற்கு பொருந்தத்தக்க மூலதனப்படிசளின் வீதம் 2004/05 வரி மதிப்பீட்டாண்டிலிருந்து 25 சதவீதத்திலிருந்து 100 சதவீதத்திற்கு அதிகரிக்கப்பட்டது.
- குதிரைப் பந்தயம் மற்றும் சூதாட்டத் தீர்வைகள் அதிகரிக்கப்பட்டன.
- நிருவாகக் கட்டணங்களும் விதிப்புக்களும் மேல்நோக்கித் திருத்தப்பட்டன.
- உந்து ஊர்திகளின் பதிவுகள் மீது பிடித்துவைத்தல் வரியொன்று விதிக்கப்பட்டது.
- தேங்காய் துருவல் மீதான ஏற்றுமதித்தீர்வை 2005.04.01 ஆம் நாளிலிருந்து மெற்றிக் தொன்னொன்றுக்கு ரூ.1,000 இலிருந்து மெற்றிக் தொன்னொன்றிற்கு ரூ.2,000 இற்கு அதிகரிக்கப்பட்டது.
- சிகரட்டின் நீளத்தினை அடிப்படையாகக் கொண்டு சிகரட்டின் மீதான கலால் தீர்வை உயர்த்தப்பட்டது.
- குறிப்பிட்ட சில சட்டங்களின் கீழ் புரியப்பட்ட குற்றங்களுக்கான தண்டப்பணம் அதிகரிக்கப்பட்டது.
- சுனாமியினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் புனரமைப்பு வேலைகளில் ஈடுபட்டுள்ள அமைப்புகள் அல்லது ஆட்சுளினால் வழங்கப்படும் நன்கொடை பொருட்கள் கொள்வனவு மற்றும் பணிகள் மீதான பெறுமதிசேர் வரி கொடுப்பனவின் மீது சலுகைகள் வழங்கப்பட்டன.
- டீசல், முத்து, வைரம் மற்றும் அருங்கற்களின் இறக்குமதி மீதான 15 சதவீத பெறுமதிசேர் வரி அகற்றப்பட்டது.
- 18 சதவீத பெறுமதிசேர் வரி வீதம் 20 சதவீதத்திற்கு உயர்த்தப்பட்டது.
- ஐந்து ஆண்டுகளுக்கும் கூடுதலான பழமை வாய்ந்த பார ஊர்திகளின் இறக்குமதி மீதான கலால்வரி 100 சதவீதத்தினால் உயர்த்தப்பட்டது.
- பால் மா (5 சதவீதம்), எல்.பி.வாயு (15 சதவீதம்) என்பன மீதான பெறுமதிசேர் வரி அகற்றப்பட்டது.
- சுதந்திரமான வரி ஆலாட்சி அதிகாரி நியமிக்கப்பட்டார்.
- சிறந்த வரி செலுத்துவோருக்கு சிறப்புரிமை கட்டளைகளை வழங்குதல் ஆரம்பிக்கப்பட்டது.
- சிகரட்டுக்கள் மீதான கலால்தீர்வை, சிகரெட்டுக்களின் நீளத்தின் அடிப்படையில் அதிகரிக்கப்பட்டது.
- குடிவகை மீதான கலால் தீர்வை மேல் நோக்கித் திருத்தப்பட்டது.
- கணனிகள் மற்றும் கணனி உதிரிப்பாகங்கள் இறக்குமதிகள் அல்லது வழங்கல்களும், கட்டடவாக்கக் கைத்தொழிலுக்குப் பயன்படுத்தப்படும் பொறி, நூல் மற்றும் சாயங்கள் பெறுமதி சேர் வரியிலிருந்து விலக்களிக்கப்பட்டன.
- அரிசி அரைக்கும் பொறியின் இறக்குமதிகள் பெறுமதி சேர் வரியிலிருந்து விலக்களிக்கப்பட்டது.
- துறைமுக மற்றும் வானூர்தி நிலைய அபிவிருத்தித் தீர்வை 1.5 சதவீதத்திலிருந்து 2.5 சதவீதத் திற்கு அதிகரிக்கப்பட்டது.
- சமூகப் பொறுப்பாண்மைத் தீர்வை வீதம் 0.25 சதவீதத்திலிருந்து 1 சதவீதத்திற்கு அதிகரிக்கப்பட்டது.
- நிதியியல் பணிகள் மீதான பெறுமதிசேர்வரி 15 சதவீதத்திலிருந்து 20 சதவீதத்திற்கு அதிகரிக்கப்பட்டது.
- இஞ்சிச்சோடா, பேயாவ, மற்றும் நெல்லி ரசம் போன்ற உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட மருத்துவக் குணமுட்பட்ட மென்பானங்கள் மீதான பெறுமதி சேர்வரி 20 சதவீதத்திலிருந்து 15 சதவீதத் திற்குக் குறைக்கப்பட்டது.
- குடிவகை விற்பனை நிலையங்கள் மீதான வருடாந்த உரிமக் கட்டணம் அதிகரிக்கப்பட்டது.
- டவர் மண்டப நிறுவனத்தால் வழங்கப்பட்ட பணிகள், இலங்கையில் பயிரிடப்பட்ட தானியங்களைப் பயன்படுத்தித் தயாரிக்கும் வேளாண்மை உணவுகள், வெவ்வேறு இயலுமையைக் கொண்ட மக்களால் பயன்படுத்தும் கருவி, மற்றும் இலங்கைக் கொடியின் கீழ் பதிவு செய்யப்பட்ட கப்பல்கள் என்பன பெறுமதிசேர் வரியிலிருந்து விலக்களிக்கப்பட்டன.
- பால் பதனிடும் பொறி, கல்லுடைத்தல் பொறி உட்பட்ட கட்டடவாக்கப் பொறி மற்றும் கருவி, பதனிடப்படாத மரக்குத்திகள், கைத்தறிக் கைத்தொழிலுக்கான உயர் தொழில்நுட்பப் பொறி என்பனவற்றின் இறக்குமதிகளுக்கு பெறுமதிசேர் வரியிலிருந்து விலக்களிக்கப்பட்டன.
- கொழுப்பு மற்றும் கம்பகா மாவட்டங்களுக்கு வெளியே அமைந்துள்ள புதிய கைத்தொழில்களுக்கான புதிய பொறி மற்றும் கருவியின் இறக்குமதிகள், பெறுமதிசேர் வரியிலிருந்து விலக்களிக்கப்பட்டன.

சிறப்புக் குறிப்பு - 19 தொடர்ச்சி

	சர்வதேச ரீதியிலான சகல விளையாட்டு வைபவங்களும் வருமான வரியிலிருந்து விலக்களிக்கப் பட்டன.
	சுங்க மையத்தில் பெறுமதிசேர் வரி அறவிடுவதற்கான கொகாக பெறுமதி மீதான குறிக்கப்பட்ட பெறுமதி 5 சதவீதத்திலிருந்து 7 சதவீதத்திற்கு அதிகரிக்கப்பட்டது.
	ஏற்றுமதியாளருக்கு மீளளிப்புக்களை வழங்குவதற்காக விதிக்கப்பட்ட காலம் 30 நாட்களிலிருந்து 15 நாட்களுக்குக் குறைக்கப்பட்டது.
01 ஏப்பிரல் 2006	நேரடி ஏற்றுமதியாளர்களுக்குக் கிடைக்கத்தக்கதாகவுள்ள பெறுமதிசேர் வரியைப் பிற்போடும் வசதி, ஏற்றுமதிக்காகத் தயாரிக்கப்படும் பொருட்களுக்காக பயன்படுத்தப்பட்ட மூலதனப் பொருட்களுகளின் இறக்குமதிக்கும்துக்கும் புடவைப் பங்கீட்டுச் சபையுடன் பதிவு செய்யப்பட்ட நேரில் இறக்குமதியாளர்களால் இறக்குமதி செய்யப்பட்ட மூலப் பொருட்களின் இறக்குமதிக்கும்துக்கும் நீடிக்கப்பட்டன.
01 ஏப்பிரல் 2006	முத்திரைத் தீர்வை மீளவும் அறிமுகப்படுத்தப்பட்டது.
	தனியாள் வருமானவரி வீதம் பின்வருமாறு திருத்தப்பட்டது.
	(1) முதல் 300,000 = இல்லை (2) அடுத்த 300,000 = 5%
	(3) அடுத்த 200,000 = 10% (4) அடுத்த 200,000 = 15%
	(5) அடுத்த 200,000 = 20% (6) அடுத்த 200,000 = 25%
	(7) அடுத்த 200,000 = 30% (8) மீதி = 35%
	கம்பனி வருமான வரி முறைமைக்கு பின்வரும் திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.
	- கூட்டுறவுச் சங்கங்கள் மீதான கம்பனி வரி வீதம் 20 சதவீதத்திலிருந்து 5 சதவீதத் திற்குக் குறைக்கப்பட்டது
	- ரூ.5 மில்லியனை, விஞ்சாத வரி செலுத்தற்குரிய வருமானமாகக் கொண்ட சிறி மற்றும் நடுத்தர முயற்சிகள் மீதான வரி வீதம் 20 சதவீதத்திலிருந்து 15 சதவீதத்துக்குக் குறைக்கப்பட்டது.
	- 5 மில்லியனை விஞ்சிய வரி செலுத்தற்குரிய வருமானத்தைக் கொண்ட கம்பனிகளுக்கு பிரயோகிக்கக்கூடிய வரிவீதம் 30 சதவீதம் வரை அதிகரிக்கப்பட்டது.
	- பந்தயம் மற்றும் தன்னியக்க லொத்தர்கள் என்பனவற்றின் வியாபாரத்திலிருந்தான வருமானம் மற்றும் இலாபத்துக்குப் பிரயோகிக்கக்கூடிய வரிவீதம் 40 சதவீதத்தில் நிலையாக வைத்திருக்கப் பட்டது.
அரசு செலவினம்	
05 சனவரி 2005	- கொடும்பு மற்றும் கம்பகா மாவட்டங்களுக்கு வெளியே ஏற்படுத்தப்பட்ட கம்பனிகளின் பெறுமானம் 5 - 10 வருட காலப்பகுதிக்கு வருமான வரியிலிருந்து விலக்களிக்கப்பட்டது.
11 சனவரி 2005	- பாதிக்கப்பட்ட மக்களின் வருமான எல்லைகளைக் கவனத்திற் கொள்ளாது சுனாமி அனர்த்தத்தின் காரணமாக இறந்த ஒவ்வொருவருக்கும் ரூ.15,000 இனை வழங்க அரசாங்கம் தீர்மானித்தது.
	- சுனாமி அனர்த்தத்தின் காரணமாக பாதிக்கப்பட்ட குடும்பத்திலுள்ள ஒவ்வொரு ஆட்களுக்கும் வாரமொன்றிற்கு ரூ.375 பெறுமதியான கூப்பனை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
17 சனவரி 2005	- சமயலறைப் பொருட்களை வாங்குவதற்காக சுனாமியினால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத் திற்கும் ரூ.2,500 இனை அரசாங்கம் வழங்கத் தொடங்கியது.
ஏப்பிரல் 2005	- சுனாமியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொடக்கப்படியாக மக்கள் வங்கியினூடாக குடும்ப மொன்றிற்கு ரூ.5,000/- இனை அரசாங்கம் (ஒரு ஆளைக் கொண்ட குடும்பத்திற்கு ரூ.2,500) வழங்கத் தொடங்கியது.
	தாங்கியிருப்ப வலயங்களுக்கு வெளியே சொத்து அமைந்திருக்க வேண்டுமென்ற நிபந்தனைகளுக்குப்பட்டு சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களின் முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்கு ரூ.250,000 இனையும், ஓரளவிற்கு சேதமடைந்த வீடுகளுக்கு ரூ.100,000 இனையும் அரசு வங்கிகளுக்கு ஊடாக வழங்குவதற்கு அரசு தொடங்கியது.
அரசு படுகடன்	
பெப்பிபுவரி 2005	- சுனாமி தொடர்பான செயற்பாடுகளை அமுலாக்குவதற்கு நாட்டை இயலச் செய்வதற்கு படுகடன் பணிக் கொடுப்பனவுகள் மீது பரிசுக் கழக உறுப்பினர்கள் மற்றும் ஏனைய சில இருபுடைக் கொடைஞர்களால் படுகடன் சட்ட இசைவத் தாமதம் வழங்கப்பட்டது.
18 ஏப்பிரல் 2005	- மத்திய வங்கியினால் பின்வரும் பணிப்புரைகள் வழங்கப்பட்டன.
	- ரூ.250 மில்லியனுக்கும் ரூ.300 மில்லியனுக்குமிடையிலான மூலதனத்தினைப்பேணும் முதனிலை வணிகர்கள் 25 சதவீதமான இலாபத்தினை பங்கிலாபமாகச் செலுத்து வதற்கு அனுமதி.

- 14 மே 2005 - ஆகக் குறைந்த மூலதனத் தேவைப்பாடான ரூ.300 மில்லியனை ஈடுசெய்ததன் பின்னர் மூலதனத் தளத்தினை மேலும் வலுப்படுத்தும் பொருட்டு இலாபத்தில் குறைந்தது 25 சதவீதத்தினை சிறப்பு ஒதுக்கிற்கு வழங்குமாறு முதனிலை வணிகர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டனர்.
- 01 யூலை 2005 - அடுக்கு I இன் ஆகக் கூடியது 50 சதவீதத்தினை அடுக்கு II மூலதனமாகப் பேணுவதற்கு முதனிலை வணிகர்களை அனுமதித்தல்.
- நவம்பர் 2005 - பங்கேற்பாளர்களுக்கு கூடிய வசதிகளை வழங்கும் சுவிப்ட் முறையின் தரமுயர்த்தலுடன் இணைந்து செல்லும் விதத்தில் பத்திரங்களற்ற பிணையங்கள் தீர்ப்பளவு முறைமை தரம் உயர்த்தப்பட்டது. முதனிலை வணிகர்களின் ஆகக் குறைந்த மூலதனத் தேவைப்பாடு ரூ.200 மில்லியனிலிருந்து ரூ.250 மில்லியனுக்கு உயர்த்தப்பட்டது.
- 01 திசம்பர் 2005 - பன்னாட்டு மூலதனச் சந்தையில் அளவீட்டுக் குறியை ஏற்படுத்துவதற்கு பன்னாட்டுத் தரமிடல் முகவர்களிடமிருந்து இலங்கைக்கான கொடுகடன் தரமிடல் பெற்றுக்கொள்ளப்பட்டது.
- 14 திசம்பர் 2005 - இணையத்தினூடாக எந்தநேரத்திலும் அவர்களது முதலீட்டின் விபரங்களைப் பெறுவதற்கு மத்திய வைப்பக முறைமையில் கணக்கு வைத்திருப்போரை இயலச் செய்வதற்காக லங்காசெக்ரூயர் நெற் என அழைக்கப்படும் முறைமை நடைமுறைப்படுத்தப்பட்டது.
- 30 திசம்பர் 2005 - 3 வருடங்கள் முதிர்ச்சிக் காலத்தைக் கொண்ட கூட்டெண்ணுடன் இணைந்த திறைசேரி முறிகள் வழங்கப்பட்டன.
- 03 பெப்பருவரி 2006 - சர்வதேச முதலீட்டாளர்களிடமிருந்து ஐ.அ.டொலர் 100 மில்லியன் கொண்ட கூட்டுக்கடன் பெறப்பட்டது.
- வரவிறுப்பவை**
- 01 யூலை 2006 - வதிவற்ற இலங்கையர்களுக்கான வெளிநாட்டு நாணயத்தில் குறித்துரைக்கப்பட்ட இலங்கைத் தேசத்தைக் கட்டியெழுப்பும் முறிகளின் வழங்கல் ஆரம்பிக்கப்பட்டது.
- முதனிலை வணிகர்களின் ஆகக் குறைந்த மூலதனத் தேவையை ரூ.250 மில்லியனிலிருந்து ரூ.300 மில்லியனுக்கு அதிகரித்தல்.
- முதனிலை வணிகர்களுக்கான இடர்நேர்வு நிறையேற்றப்பட்ட மூலதனப் போதுமைக் கட்டமைப்பை அறிமுகப்படுத்தல்
- திரும்பத்திரும்ப வரும் இடர்நேர்வுகளைக் குறைப்பதற்கும் இரண்டாம் தரச் சந்தையை மேம்படுத்துவதற்கும் படுகடன் திரட்டும் செயல்முறையை அறிமுகப்படுத்தல்.
- 12 சனவரி 2005 -
- 01 பெப்பருவரி 2005 -
- நிதியியல் துறை**
- கனாமியினால் பாதிக்கப்பட்ட சிறிய நடுத்தர தொழில் முயற்சியாளர்களுக்கு உதவுவதற்காக மத்திய வங்கி சசகன கடன் திட்டத்தினைத் தொடங்கியது.
- பதிவு செய்யப்பட்ட நிதிக்கம்பனிகள் சேமிப்பு வைப்புக்களை ஏற்றுக் கொள்ள அனுமதிக்கப்பட்டன.
- நிதிக் கம்பனிகளின் சேமிப்பு வைப்புக்களுக்கான வட்டி வீதங்களுக்கு உச்ச எல்லையொன்று விதிக்கப்பட்டது.
- பதிவு செய்யப்பட்ட நிதிக் கம்பனிகள் சேமிப்பு வைப்புக்களின் வெளிநின்ற பெறுமதியில் 20 சதவீதத்திற்கும் குறையாத தொகையினை திரவச் சொத்தாகப் பேணவேண்டுமென பணிக்கப்பட்டன.
- பதிவு செய்யப்பட்ட நிதிக் கம்பனிகள் திறைசேரி உண்டியல்களையும் மற்றைய பிணையங்களையும் ஒன்றில் உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகளிடமோ அல்லது முதனிலை வணிகர்களிடமோ வைத்திருக்கலாம். முன்னர் அவர்கள் அத்தகைய பிணையங்களை உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகளிடம் மட்டுமே வைக்க கூடியதாகவிருந்தது.
- பதிவு செய்யப்பட்ட நிதிக்கம்பனிகள் இலங்கை வர்த்தக சம்மேளனத்தினால் விடுமுறை நாளாக பிரகடனப்படுத்தப்படாத திங்கள் முதல் வெள்ளி வரையான வாரத்தின் எந்த ஒரு நாளிலும் வியாபாரத்திற்கான அவர்களது அலுவலகங்களை மூடவேண்டுமாயின் அவை வங்கியல்லா நிதியியல் நிறுவனங்களின் மேற்பார்வைத் திணைக்களப் பணிப்பாளரின் ஒப்புதல் பெற்றுக்கொள்ள வேண்டுமெனக் கேட்டுக்கொள்ளப்படுகின்றன. இதற்குமுன் அவை இலங்கை மத்திய வங்கி ஆளுநரின் ஒப்புதல் பெற வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தன.
- பணிப்பாளர்கள் மற்றும் அவர்களது நெருங்கிய உறவினர்களுக்கான ஒப்புதலளிக்கப்பட்ட பிணையங்களுக்கெதிரான கடன்வழங்கலுக்கு ஏற்புடைத்தான வரையறை ரூ.500,000 என நாணயச்சபை ஒப்புதலளித்தது.
- பணிப்பாளர்கள் மற்றும் அவர்களது நெருங்கிய உறவினர்களுக்கான கொடுகடன் அட்டைகளுக்கு ஏற்புடைத்தான வரையறை பிணையங்கள் எதுவுமின்றி, ரூ.500,000 என நாணயச்சபை ஒப்புதலளித்தது.

- இஸ்லாமிய தத்துவங்களை அடிப்படையாகக் கொண்ட வங்கித் தொழில்களை வழங்குவதற்கு 18 பெப்பருவரி 2005 - வங்கிகளை அனுமதிக்கும் விதத்தில் வங்கித்தொழில் சட்டத்திற்கு திருத்தம். வங்கி மேற்பார்வைத் திணைக்களம் இத்தகைய பணிகளை வழங்க விரும்புகின்ற வங்கிகளுக்கு வழிகாட்டல்களை வழங்கியதுடன் அத்தகைய கருவிகள் ஏற்கனவேயுள்ள ஒழுங்குமுறைப்படுத்தல் தேவைப்பாடுகளுக்கு
- 03 மார்ச்சு 2005 - இணக்கமுடையதாகவும் இருத்தல் வேண்டும்.
- 07 மார்ச்சு 2005 - வங்கி மேற்பார்வைத் திணைக்களம் தொடர்பான வங்கியின் முதன்மை நிறைவேற்று அலுவலரின் கையெழுத்துடன் மாதாந்த மற்றும் காலாண்டு இணங்குவிப்பு அறிக்கைகளைச் சமர்ப்பிக்குமாறு வங்கிகளுக்கு வழிகாட்டல்களை வழங்கியது.
- முன்னோக்கிய விற்பனை உடன்படிக்கையின் கீழ் நெல் மற்றும் ஏனைய பயிர்களை கொள்வனவு செய்வதற்கான கடன் எல்லை ரூ.25 மில்லியனிலிருந்து ரூ.50 மில்லியனிற்கு அதிகரிக்கப்பட்டது.
- வெளிநாட்டில் கூட்டிணைக்கப்பட்ட உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளின் தனியொரு கடன்பாட்டாளர் வரையறையைக் கணிப்பதற்கான அடிப்படை 15 சதவீத முற்பணங்களிலிருந்து 30 சதவீதத்திற்கு மூலதன நிதியத்திற்கு மாற்றப்பட்டது.
- 12 ஏப்பிரல் 2005 - 2005 ஆம் ஆண்டின் வங்கித்தொழில் (திருத்தம்) சட்டத்தின் பிரிவு 42 இன் நியதிகளின்படி "பொருத் தக் கூடியதும் பொருத் தமானதுமான" பிரமாணங்களை மதிப்பிடுவதற்கு சத்தியக்கடதாசிகளையும் பிரகடனத்தையும் சமர்ப்பிக்குமாறு வங்கிகளின் பணிப்பாளர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டனர்.
- உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளுக்கான ஆகக் குறைந்த மூலதனத் தேவைப்பாடுகள் ரூ.500 மில்லியனிலிருந்து ரூ.2,500 இற்கு அதிகரிக்கப்பட்டன. அத்துடன் உரிமம்பெற்ற சிறப்பியல்பு வாய்ந்த வங்கிகளுக்கான (பிரதேச அபிவிருத்தி வங்கிகள் நீங்கலாக) தேவைப்பாடுகள் ரூ.200 மில்லியனிலிருந்து ரூ.1,500 இற்கு அதிகரிக்கப்பட்டன. ஏற்கனவேயுள்ள வங்கிகளைப் பொறுத்தவரை அடுக்கு I மூலதனம் மேல்எல்லையினை அடைதல் வேண்டும். 50 சதவீதமான குறைபாடுகள் 2006 இறுதியளவில் ஈடுசெய்யப்பட வேண்டும் என்ற நிபந்தனைக்கிணங்க அதிகரித்த மூலதனத் தேவைப்பாடுகளை
- 11 மே 2005 - ஈடுசெய்வதற்கு 2007 இறுதி வரையான காலம் வழங்கப்பட்டது.
- 13 மே 2005 - பதிவு செய்யப்பட்டிருக்கும் நிதிக் கம்பனிகளால் பேணப்படவேண்டிய மைய மூலதனத்தின் அடிமட்டத்தை விதிப்பதற்கான முன்மொழிவைக் கற்பதற்கு மத்திய வங்கி அலுவலர்கள், கைத்தொழிலிருந்தான பிரதிநிதிகள், மற்றும் கணக்காய்வாளர்களைக் கொண்ட குழு நியமிக்கப்பட்டது.
- 15 யூன் 2005 - மீள்கொள்வனவு மற்றும் நேர்மாற்று மீள்கொள்வனவு வீதங்கள் 25 அடிப்படைப் புள்ளிகளினால் முறையே 7.75 கணக்கிற்கும் 9.25 சதவீதத்திற்கும் அதிகரிக்கப்பட்டன.
- 12 யூலை 2005 - மீள்கொள்வனவு மற்றும் நேர்மாற்று மீள்கொள்வனவு வீதங்கள் 50 அடிப்படைப் புள்ளிகளினால் முறையே 8.25 சதவீதத்திற்கும் 9.75 சதவீதத்திற்கும் அதிகரிக்கப்பட்டன.
- 20 யூலை 2005 - இடர்நேரவு நிறையேற்றப்பட்ட மூலதனப் போதுமை விகிதம் சார்பாக பதிவு செய்யப்பட்ட நிதிக் கம்பனிகளுக்கு திருத்தப்பட்ட பணிப்புரைகள் வழங்கப்பட்டன.
- 29 யூலை 2005 - குத்தகைக் கம்பனிகளுக்கான முன்மதியுடைய நியமங்கள்/வழிகாட்டல்களை வரைவதற்காக மத்திய வங்கி ஆளுநரினால் குழுவொன்று நியமிக்கப்பட்டது.
- நாணயச்சபையானது தனிக் கடனாளி எல்லை தொடர்பான விதிமுறைக்கான திருத்தமொன்றை அங்கீகரித்தது. இதன்படி பின்வருவன தனி கடனாளி எல்லை விதிமுறையிலிருந்து விலக்களிக்கப்பட்டன.
- (I) உயர்தரம் (அ தரம்) பெற்ற சர்வதேச அல்லது உள்நாட்டு வங்கிகளிடமிருந்து உத்தரவாதம் ஒன்றினால் பிணையப்பட்ட கடன் வசதிகள்
- அல்லது வெளிநாட்டு வங்கிகளைப் பொறுத்து அவற்றின் மூலதன நிதிகளது 100%வரை தமது தலைமை அலுவலகத்திடமிருந்து பெறப்பட்ட உத்தரவாதம்/ உறுதி மொழி
- (II) உட்கட்டமைப்பு அபிவிருத்தித் திட்டங்களை நிதிப்படுத்த நியதிகளுக்குட்பட்டு வழங்கப்பட்ட வங்கியின் 50% மூலதன நிதிகள் வரைக்குமான கடன் வசதிகள்

பின்வரும் நிபந்தனைகளுக்குட்பட்டு வெளிநாட்டு வங்கிகள் நாட்டுக்குள் கொண்டுவந்த அவற்றின் புதிய மூலதனத்தின் ஒரு பகுதியை வெளிநாட்டு நாணயத்தில் பேணுவதற்கு அனுமதியளிக்கப்பட்டது.

- கொண்டு வரப்பட்ட மூலதனத்தில் ஆகக்கூடியது 50 சதவீதத்தினை மட்டும் வெளிநாட்டு நாணயத்தில் பேணமுடியும். மீதி ரூபாவிற்கு மாற்றப்பட வேண்டும்.
- கொண்டு வரப்பட்ட மூலதனத்தில் 25 சதவீதம் மத்திய வங்கியுடனான வட்டி உழைக்காத கணக்கில் பேணப்பட வேண்டும்.
- முதலீட்டுச்சபைத் தொழில் முயற்சிகளுக்கு மாத்திரம் கடன் வழங்குவதற்காக 25 சதவீதம் கரைகடந்த வங்கித்தொழில் பிரிவில் வைத்திருக்க முடியும். இத்தகைய முறையில்

கடன்வழங்க முடியாத தொகை ஏதுமிருப்பின் அதனை மத்திய வங்கியில் வைப்புச் செய்தல் வேண்டும்.

- 12 செத்தெம்பர் 2005 - 1988 ஆம் ஆண்டின் 78ஆம் இலக்க நிதிக்கம்பனிகள் சட்டத்தின் கீழ் பதிவு செய்வதற்கு விரும்பும் புதிய நிதிக்கம்பனிகள் ரூ.200 மில்லியன் கொண்ட வழங்கப்பட்டு செலுத்தப்பட்ட மூலதனத்தினைக் கொண்டிருக்க வேண்டும் என நாணயச்சபை தீர்மானித்தது.
- 13 செத்தெம்பர் 2005 - மீள்கொள்வனவு மற்றும் நேர்மாற்று மீள்கொள்வனவு வீதங்கள் 25 அடிப்படைப் புள்ளிகளினால் முறையே 8.50 சதவீதத்திற்கும் 10.00 சதவீதத்திற்கும் அதிகரிக்கப்பட்டன.
- 20 செத்தெம்பர் 2005 - ஒருங்கிணைந்த கொடுப்பனவு நியதியான கொடுப்பனவு மற்றும் தீர்ப்பனவு முறைமைகள் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
- செத்தெம்பர் 2005 - வங்கிகளின் காலாண்டு ரீதியிலான நிதியியற் கூற்றுக்களின் வெளிப்படுத்துகையின் திருத்தப்பட்ட வடிவமைப்பு 2005இன் மூன்றாம் காலாண்டிலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில் வழங்கப்பட்டது. இந்த புதிய வடிவமைப்பின் கீழ் செயற்பட்டிருந்த முடியாக் கடன்கள் மூலதனப் போதுமை, திரவத்தன்மை, வட்டி எல்லை, தொழிற்பாட்டுச் செலவுகள் மற்றும் இலாபத்தன்மை போன்ற தெரிவு செய்யப்பட்ட முக்கிய செயற்பாட்டுக் குறிகாட்டிகள் என்பன வெளியிடப்படல் வேண்டும்.
- 01 ஒத்தோபர் 2005 - முன்திகதியிடப்பட்ட கொடுக்கல்வாங்கல்களுக்கான நாட்களை 10 இலிருந்து 31 நாட்களுக்கு அதிகரிப்பதன் மூலம் வங்கா செட்டிலின் முறைமை ஒழுங்குவிதிகள் மாற்றப்பட்டன.
- 01 திசெம்பர் 2005 - நிதியியல் பெறுதிகள் பொருட்கள் மீது திருத்தப்பட்ட அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.
- 22 திசெம்பர் 2005 - மீள் கொள்வனவு மற்றும் நேர்மாற்று மீள் கொள்வனவு வீதங்கள் 25 சதவீதப் புள்ளிகளால் முறையே 8.75 சதவீதத்துக்கும் 10.25 சதவீதத்துக்கும் அதிகரிக்கப்பட்டன.
- 28 திசெம்பர் 2005 - ஏனைய சில அறிவுறுத்தல்களுடன் குத்தகைக் கம்பனிகளின் ஆகக் குறைந்த மைய மூலதனத் தேவைப்பாடு தொடர்பாக 2005 இன் எண் 1ஐக் கொண்ட நிதிக் குத்தகை (ஆகக் குறைந்த மூலதனம்) அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.
- 29 திசெம்பர் 2005 - 2005இன் எண் 5 ஐக் கொண்ட நிதிக் கம்பனிகள் (அமைப்பு மாற்றங்கள்) அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.
- 2006 இன் எண் 6 ஐக் கொண்ட நிதிக் கம்பனிகள் (கிளைகள்/ அலுவலகங்களைத் திருத்தல்/ முடுதல்) அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.
- 2005இன் எண் 1ஐக் கொண்ட நிதிக் கம்பனிகள் (பதிவு செய்தல் மற்றும் உரிமம் பெறல்) விதிகள் வழங்கப்பட்டன.
- 30 சனவரி 2006 - 2006இன் எண் 1ஐக் கொண்ட நிதிக்கம்பனிகள் (ஆகக் குறைந்த மைய மூலதனம்) அறிவுறுத்தல் வழங்கப்பட்டது. இந் நியதிகளில், நிதிக் கம்பனிகள் எந் நேரத்திலும் பெறுமதி இழக்கப்படாத மைய மூலதனமான ரூ.200 மில்லியைப் பேணுமாறு வேண்டப்படுகின்றன.
- 2006இன் எண் 2ஐக் கொண்ட நிதிக் கம்பனிகள் (இடர்நேர்வு நிறையேற்றப்பட்ட மூலதனப் போதுமை விகிதம்) அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.

வரவிருப்பவை

2006

- மூலதன போதுமை விகிதத்துக்கு சந்தை இடர்நேர்வுக்கான மூலதனக் கட்டணத்தை அறிமுகப்படுத்தல்.
- வங்கிகளின் வகைப்படுத்தல் மற்றும் முதலீட்டுப் பட்டியலுக்காக மதிநுட்பமான நியமங்களை அறிமுகப்படுத்தல்
- வங்கித் தொழில் சட்டம் பிரிவு 72இன் நியதிகளின்படி வங்கிகள் கைவிடப்பட்ட சொததை அறிவிப்பதற்கான அறிவுறுத்தலை வழங்கல்